

MCOP 4/2014

எ.ம.சா.2 கிருஷ்ணகாந்த் த/பெ சுதாகர்

நாள் 13.08.2026

1ம் எதிர்மனுதாரர் தரப்பில் குறுக்கு விசாரணை

1. அரசு போக்குவரத்து கழகத்தின் ஓட்டுநர் விபத்து சம்மந்தமாக புகார் கொடுத்துள்ளார் என்றால் சரிதான். முதல் தகவல் அறிக்கையின் படி இருசக்கர வாகன ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றால் சரிதான். விபத்து சமயத்தின் போது இருசக்கர வாகனத்தில் 3 நபர்கள் பயணம் செய்துள்ளார்கள் என்றால் சரிதான். அரசு பேருந்து ஓட்டுநர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்றால் சரிதான். முதல் தகவல் அறிக்கையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் இராமஜெயம் பேருந்தை முந்தி சென்று அரசு பேருந்தில் மோதி விபத்து ஏற்படுத்தி கொண்டதாக விவரம் உள்ளது என்றால் சரிதான். இருசக்கர வாகனத்தின் ஓட்டுநரின் அஜாக்கரதை காரணமாக விபத்து ஏற்பட்டதால் தான் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்றால் சரிதான்.

மனுதாரர் தரப்பில் குறுக்கு விசாரணை

1. விபத்து சம்மந்தமாக 2 நபர்கள் தான் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்துள்ளார்கள் என்றால் 3 நபர்கள் தாக்கல் செய்திருக்கிறார்கள். முதல் தகவல் அறிக்கை ராமஜெயம் பேருந்து ஓட்டுநர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது என்றால் இல்லை. இருசக்கர வாகனத்தில் 3 நபர் பயணம் செய்தது தண்டிக்க கூடிய குற்றம் இல்லை என்றால் சரியல்ல. பொதுவாக ஒரு வாகனத்தை மற்றொரு வாகனம் முந்தி செல்லும் போது எதிரே வாகனம் வந்தால் முன்னால் செல்லும் வாகனத்தின் ஓட்டுநர் முந்தி செல்ல முயலும் வாகனத்திற்கு எதிரே வாகனம் வருவதாக சமீக்கை செய்ய வேண்டும் என்றால் அதை பற்றிய விவரம் எனக்கு தெரியாது. விபத்தில் பங்கெடுத்த TN25AY8674 என்ற இருசக்கர வாகனம் எங்கள் நிறுவனத்தில் காப்பீடு செய்யப்பட்டிருந்தது என்றால் சரிதான். காப்பீடு சமயத்தில் அந்த வாகனத்தின் உரிமையாளருக்கு ஓட்டுநர் உரிமம் இருக்கிறதா என்பதை சரிபார்த்து தான் காப்பீடு வழங்குவோம் என்றால் அவசியம் இல்லை. காப்பீடு வழங்குவதற்கு வாகனத்தின் உரிமையாளருக்கு உரிய ஓட்டுநர் உரிமம் இருந்தால் மட்டுமே காப்பீடு பாலிசி வழங்க முடியும் என்றால் சரியல்ல.

2. இருசக்கர வாகனம் மனுதாரர் திருமால் முருகன் பெயரில் உள்ளது என்றால் சரிதான். மனுதாரருக்கு ஓட்டுநர் உரிமம் இருந்ததால் தான் எங்கள் நிறுவனம் இருசக்கர வாகனத்திற்கு காப்பீட்டு பாலிசி வழங்கியுள்ளது என்றால் சரியல்ல. மனுதாரர் எங்கள் நிறுவனத்தில் காப்பீடு செய்து இருப்பதால் எங்கள் நிறுவனம் தான் இழப்பீடு வழங்க வேண்டும் என்றால் சரியல்ல.